

வ
கடவுள் துணை.

சங்கமருவிய செய்யுள்களுள் ஒன்றுகிய
மதுரைக் கண்ணங்கூத்தனார்
அருளிச்செய்த

கார் நாற் பது முலமும்,

சேன்னைப் பச்சையப்பன் காலேஜ்
தமிழ்ப் பண்டிதர்
கா. ர. கோவிந்தராஜ முதலியாரவர்களால்
எழுதப்பட்ட

உரையும்.

மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,
87, தம்புசேட்டி வீதி, சேன்னை.

1917

விலை அணை 2

[Copyright Reserved.]

ஸ்ரீ
முகவரை.

கார் நாற்பது என்பது அங்கத்துத் தொகை நூற்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பனவற்றுண் மூன்றுவதாகிய பதினெண் கீழ்க்கணக்கிற் சேர்ந்தது. இப்பதினெண் கீழ்க்கணக்கிற் சேர்ந்த நூற்கள் பதினெட்டில் பதி னேழு நூற்கள் இன்னவை என நன்கு துணியப்பட்டு வந்தன. ஒன்று மாத்திரம் அங்கனம் இன்னதெனத் துணிந்துரைக்கக் கூடாததா யிருந்தது. அப் பதினெட்டு நூற்களையும் குறிக்கும் வெண்பா வருமாறு :

“நாலடி நான்மணி நானுற்ப தைந்தினைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாழுல
மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்திலைய வாங்கீழ்க் கணக்கு.”

அந்தால் இன்னதெனக் கொள்ளவேண்டி இவ் வெண்பாவி னுக்குப் பலரும் பலவாறு பொருள் கூறிவந்தனர். சிலர் இவ் வெண்பாவின் சுற்றியிலுள்ள கைந்திலை என்னுஞ் சொல்லை நோக்கிக் ‘கைந்திலை’ என்னு நாலே அஃதெனக் கூறி அத்தொகையைச் சரிப்படுத்தினர். யான் அவர் கருத்தைப் பின்பற்றிக் களவழி நாற்பதின் முகவரையில் அங்கனமே பதினெட்டு நூற்களைக் குறித்தேன்.

ம-ா-ா-ஸ்ரீ V. O. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்குக் கிடைத்த திருமேனி இரத்தினக் கவிராயரவர்களது ‘இன்னிலை’ என்னு நூலின் எட்டுப் பிரதியினால் அக்கருத்தும், இவ்விஷயத்தில் மற்றையோர் கொண்டிருந்த கருத்துகளும் தவரூனவை என்பது நன்கு விளங்கியது. அவ் வேட்டுப் பிரதியில் அவ்வெண்பாவின் பாடம் அடியில் வருமாறு காணப்படுகின்றது.

“நாலடி நான்மணி நானுற்ப தைந்தினைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாழுல
மின்னிலை காஞ்சியுட னேலாதி யென்பவே
நன்னிலைய வாங்கீழ்க் கணக்கு.”

முற்காட்டிய பாடத்தினும் 'இன்னிலை' என்னுஞ் சொல் இருப்பி ஆம் அஃது ஒரு நூலெண்பது மூன் தெரியாமல் இருந்தமையின் அதனை அடைமோழி எனக் கொண்டு பொருள் கூறிவந்தனர்.

ம-ா-ா-ஸ்ரீ திரு. செல்வகுசௌராய முதலியார் அவர்கள், டி. எ. தாம் உரையோடு சென்ற வருஷம் பதிப்பித்த ஆசாரக்கோவை யின் முகப்பில் அப் பதினெட்டு நூற்களுக்கும் அவ்வெண்பாவில் வைத்த முறைப்படி எண் கொடுத்து அவற்றைப்பற்றித் தனித்தனி விளக்கிக் கூறியுள்ள இடத்தில், 'இன்னிலை' என்னு நோலை அம் முறைப்படியே 16-வது எண்ணில் வைத்து அதைப்பற்றி அடியில் வருமாறு கூறியிருக்கின்றனர்.

"16. இன்னிலை - போய்கையார் பாடியது. மதுரை யாசிரி யர் பூதனூர் தொகுத்தது. கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பேந்தேவனூர் இயற்றியது. அறப்பால் பத்தும் பொருட்பால் ஒன்பதும் இன்பப்பால் பன்னிரண்டும் வீட்டிலக்கப்பால் பதினூன் கும் ஆகிய நாற்பத்தைந்து வெண்பாக்களை யுடையது." ஆனால் அவர்கள் அவ்வெண்பாவின் பாடத்தை முதற் காட்டிய வீதமாகவே கொண்டு அவ்விளக்கத்தின் தலைப்பிற் குறித்திருக்கின்றார்கள்.

இதுகாலம் இன்னதென விளங்காம லிருந்த அந்தால் இவ் வாற்றால் இன்னதென நன்கு விளங்கியது. ஆதலின் அப் பதி நெட்டு நூற்களோடு மாணவர்கள் சரியானபடி யுணரும் பொருட்டு மீண்டும் அவற்றை ஈண்டுக் குறிக்கின்றேன்.

- | | |
|----------------------|---------------------------|
| 1. நாலடியார். | 10. தினைமாலை நூற்றைம்பது. |
| 2. நான்மணிக்கடிகை. | 11. திருக்குறள். |
| 3. இனியவை நாற்பது. | 12. திரிக்குகம். |
| 4. இன்னு நாற்பது. | 13. ஆசாரக்கோவை. |
| 5. கார் நாற்பது. | 14. பழமொழி. |
| 6. களவழி நாற்பது. | 15. சிறுபஞ்சமூலம். |
| 7. ஜங்தினை ஜிம்பது. | 16. இன்னிலை. |
| 8. ஜங்தினை எழுபது. | 17. முதுமொழிக்காஞ்சி. |
| 9. தினைமொழி ஜிம்பது. | 18. ஏலாதி. |

அவ் வள்ளிலை என்னு நூலின் இரண்டு செய்யுட்களை ஈண்டுக் குறிக்கின்றேன்.

“வேலற் றீஇ விரிசடைச் பெம்மான்
வாவிழை பாகத் தமரிய கொழுவேற்
கூற்றங் கதழ்ந்தெறி கொன்றையன்
கூட்டா வலகங் கெழிலை மலிந்தே.”

இஃது அந்தாவின் கடவள் வாழ்த்து. பாரதம் பாடிய பெருங் தேவனூர் பாடியது.

“அன்றமரிற் சொற்ற வறவரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின்—பொன்று
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.”

இஃது அந்தாவின் பால்கள் நான்களுள் முதற்பாலாகிய அறத் துப்பாவின் முதற் செய்யுள்.

இக் கார் நாற்பது பழைய ஏரையோடு முன்னே சண்முகசுந்தர முதலியாரவர்களால் அச்சிடப்பட்டது. ஆனால் அதில் முதல் இரு பத்திரின்டு செய்யுள்களும் ஈற்று இரண்டு செய்யுள்களும் ஆக இருபத்துநான்கு செய்யுள்களுக்கே அவ்வரை காணப்படுகின்றது. இடையிலுள்ள பதினாறு செய்யுள்களுக்கு உரை காணப்படவில்லை. அவ்வரை பொழிப்புறை. அவ்வரை இயற்றியவர் இன்னுரென்று தெரியவில்லை. அவ்வரையைத் தழுவி அவ்விருபத்துநான்கு செய்யுள்களுக்கும் பதவுரையும் விசேடவரையும் எழுதினேன்.

உரையில்லாத அப் பதினாறு செய்யுள்களிற் பல பிழைப்பட்டிருங்கன. எனக்குக் கிடைத்த வேறு இரண்டு கை எழுத்துப் பிரதிகளி லும் மேற்கண்ட இருபத்து நான்கு செய்யுள்களுக்கே உரையிருங்கது. ஆனால் அவ்வேடுகளால் உரையில்லாத செய்யுள்களிற் பன்னிரண்டு செய்யுள்களின் திருத்தமான பாடங் கிடைத்தது. அது தொண்டு அப்பண்ணிரண்டு செய்யுள்களுக்கு உரை எழுதினேன். ம-ா-ா-ழுநி T.T. கனகசுந்தரம் பிள்ளை அவர்கள், B.A., தம்மிட மிருந்த கை யெழுத்துப் பிரதியைக் கொண்டு எஞ்சிய (29, 30, 31, 32 ஆகிய) நான்கு செய்யுள்களின் திருத்தமான பாடத்தைத் தெரி வித்து அவற்றிற்கு ஒருவாறு உரையுங் கூறினார்கள். அதுகொண்டு அந்தான்கு செய்யுள்களுக்கும் உரை எழுதி இந்தாவின உரையை முடித்தேன். நான் சென்று கேட்டவுடன் இங்ஙனம் உதவிபுரிந்த

மேற்படி பிள்ளையவர்களுக்கு யான் என் மனமார்ந்த வந்தனத்தைப் புரிகின்றேன். இதிற் காணப்படும் பிழைகளை நண்பர்கள் அன்போடு தெரிவிப்பார்களாயின் மறு பதிப்பில் அவற்றை அவர்கள் பெயர்களுடன் வெளியிடுவதோடு அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தையும் புரியுங் கடப்பாடுடையேன்.

இங்ஙனம் :

கா. ர. கோ.

கார் நாற்பதின் செய்யுள் முதற்குறிப்பகராதி.

| செய்யுள். | பக்கம். | செய்யுள். | பக்கம். | செய்யுள். | பக்கம். |
|--------------|---------|----------------|---------|----------------|---------|
| அ | | கருவிலை | 8 | புணர்தரு | 10 |
| அலவன்க | 31 | கல்பயில் | 15 | போ | |
| அழறக்கலிரு | 14 | கா | | பொங்கரு | 24 |
| ஆ | | கார்ச்சேணிகந்த | 25 | பொருட்டல் | 1 |
| ஆமகளின் | 3 | சி | | பொறிமாண் | 17 |
| இ | | சிரல்வாய் | 29 | ம | |
| இகழுங்க | 4 | சே | | மண்ணியன் | 7 |
| இமிழிசைவான | 23 | செல்வந்தரல் | 12 | ழ | |
| இளையரு | 19 | சென்றங்காதலர் | 28 | முருகியம்போல் | 23 |
| எ | | தி | | யை | |
| எல்லாவினை | 20 | திருந்திழாய் | 13 | மையை | 11 |
| ஏ | | | | வ | |
| ஏந்தெழி | 11 | தோ | | வந்தனசெய் | 32 |
| க | | தொடியிட | 5 | வரிநிறப்பாதிரி | 3 |
| கடனீர்முகந்த | 27 | ந | | வரைமல்க | 25 |
| கடாவுக | 26 | நச்சியார் | 6 | வா | |
| கடுங்கதிஸ் | 2 | நலமிகு | 22 | வானேறு | 9 |
| கண்டிராண்டு | 20 | நா | | வி | |
| கருங்கடன் | 80 | நாஞ்சில்வலவு | 16 | விசிதிரைவான | 27 |
| கருங்கால் | 21 | நு | | வீ | |
| கருங்குமில் | 13 | புகர்முகம் | 30 | வீற்றுசால் | 17 |

புதி

கடவுள்துணை.

கார் நாற்பது மூலமும் உரையும்.

தோழி தலைமகட்டுப் பநுவங்காட்டி வஸ்புநீஇயது.

1. பொருகடல் வண்ணன் புனோமார்பிற் ரூர்போற் றிருவில் விலங்குண்றித் தீம்பெயல் வீழு வருது மென்மொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந்தா விக்கும் பொழுது.

(பதவுரை.) பொரு - அலைகளை வீசுகின்ற, கடல்வண்ணன் - கடல்போன்ற கருநிறத்தினையுடைய பெருமான், மார்பில் - தனது மார்பில், புனை - அணிந்துள்ள, தார்போல் - மாலையைப்போல், வானம் - மேகமானது, திரு வில்-அழகாகிய இந்திரவில்லை, விலங்கு ஊன்றி - விலங்காக ஊன்றி, தீம் பெயல் - (கன்னிடத்திருந்து) இனிய நீர்த்தாகைகளை, வீழு - வீழ்விக்கையில், வருதும் என - வரு வோம் என்று, மொழிந்தார் - சொன்ன தலைவர், வானம் - (அங்கு னமே) அம்மேகம், கருவிருந்து - கருவினைக்கொண்டிருந்து, ஆவிக் கும்பெரழுது-துளிகளைச் சொரிகையில், வாரார்கொல் - வாராரோ, (வருவார்).

(விசேஷவுரை.) பொருகடல் - வினைத்தொகைவிலைத்தொடர். கடல்வண்ணன் என்று திருஞாதரை. ஊன்றி என்னும் வினையெச் சம் வீழு என்னும் வினையெச்சத்தைக்கொண்டு முடிந்தது. 'வீழு' என்

பது வீழ்விக்க என்னும் பிறவினைப் பொருளில் வந்த தன்வீனை வினையெச்சம். கடல்வண்ணன் மார்பிற்றூர் இந்திரவில் விலங்காக ஊன் றற்குவமை. விலங்காக ஊன் றுதல்-குறுக்காக ஊன் றுதல். வருதும் என்பது தும்மீற்றுத்தன்மைப் பன்மை வினைமுற்று; இது தலைவன் கூற்றூருக்க-கூறப்பட்டமையின் தனித் தன்மைப் பன்மை வினைமுற்றென்க. கருவிருந்து என் றவிடத்து இரண்டனுருபும், கொண்டு என்னும் வினையும் வருவித்தது இசையெச்சம்; அவ்வருபும் பயனுஞ்தொக்கதொகையன்று. ஆவிக்கும் என்னும் பெயரெச்ச வினையில் ஆவி என்னும் பெயர்ச்சொல் பகுதி. ஊன்றி என்னும் வினையெச்சத் திற்கும் வினைமுதல் வேண்டுமோகவின் வானம் என்பது அதற்கு முன்னுங் கூட்டப்பட்டது. (க)

இதுவுமது.

2. கடுங்கதீர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெஉங்காடு நேர்சிலை யீனக்—கொடுங்குழை
யின்னே வருவர் நமரென் றெழில்வான
மின்னு மவர்தூ துரைத்து.

(ப - ரை.) கொடுங்குழை - வளைவாகிய காதணியையுடையாம்! ஏழில் வானம்- அழகினையுடைய மேகம், கடுங்கதீர்-கொடுமையாகிய கிரணங்களையுடைய சூரியன், நல்கூர - வறுமையுடையவும், கார் - கார்காலம், செல்வம் எய்த - செல்வம் பெறவும், கெஉங்காடு - பெரிய காடு, நேர்-தன்பாற் பொருந்திய, சிலை ஈன-பூவரும்புகளை ஈனவும் (வந்து), நமர்-நமது தலைவர், இன்னே வருவர் என்று-இப்பொழுதே வருவாரென்று, அவர் தூது உரைத்து - தூதாகி (அவரது வருகையைத்) தெரிவித்து, மின்னும் - மின்னுங்கின்றது.

(வி - ரை.) கடுங்கதீர், கொடுங்குழை என்னு மிரண்டும் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயர்கள், இவை விரியின் கடுமையாகிய கதிர்களையுடையான், கொடுமையாகிய

குழியையுடையாள் என்றாம். கூர, எய்த, சன என்பன செவ் வெண்; இவ்வெண் ஸண்டு வினையொடு வந்தது. வந்து, ஆகி என் பன தங்குரைக்கப்பட்டன; இவை சொல்லெச்சங்கள். மீர் - பொரு- ளடியாய்ப் பிறந்த பெயர்; இதில் நாம்-பகுதி, அது நம் எனத் திரிந் தது. செய்யும் என்னு முற்று ஸண்டு நிகழ்காலத்தை யுணர்த்தியது.

பருவங்கண்டழிந்த தலைமகளாற்றல் வேண்டித் தோழி
தனதாற்றுமை தோன்ற வரைத்தது.

3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்த
விளமணற் றண்புறவி னேவி—புரள
வருமிடி வான மிழியு மெழுமே
ஞருந லொருத்தி திறத்து.

(ப - ரை.) உரும் இடி வானம் - இடி இடியாந்த்கும் மேகம்,
நெருஙல் - கேற்றிலிருந்து, ஒருத்தி திறத்து-ஒருத்தியிடத்து (அவள் வருந்தும்படி), வரிநிறம் - வரிநிறத்தையுடைய, பாதிரி வாட -
பாதிரிப்பு வாடவும், வளி போழ்ந்த - காற்றினால் ஊடறுக்கப்பட்ட,
இள மணல்-இளமணலையுடைய, தன் புறவின்-தண்ணிய காடுகளில்,
ஆவி புரள்-ஆலாங்கட்டி புராவும், இழியும்-இழியாளின்றது; எழும்-
எழுஙின்றது.

(வி - ரை.) ஒருத்தி திறத்து என்றதற்கு தனியாளிடத்து
ஏன்றுரைத்தலுமாம். ‘அங்தோ இதற்கு என்செய்வேன்’ என்பது
இசையெச்சம். (ஈ)

தோழி பருவங்காட்டித் தலைமகளை வஸ்புறுத்தியது.

4. ஆடு மகளிரின் மஞ்ஞஞ யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப் பூத்தன
பாடுவெண் தேநும் பருவம் பஜைத் தோளி
வாடும் பசலீ மருந்து.

(ப - ரை.) பணித்தோளி - முங்கில்போன்ற தோளையுடையாய்! மஞ்சளு - மயில்கள், ஆடும் - கூத்தாடும், மகளிரின் - மாதர் போல, அணி கொள் - அழகு பெறவும், காடும் - காடுகளும், கலின் பெற - அழகு பெறவும், கடுக்கை - கொன்றைமலர்கள், பூத்தன - பூத்தன; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகள், ஊதும் - அப்பூக்களில் ஊதாநின்றன; (ஆதலால்), பருவம் - இப்பருவமானது, வாடும் - நீ வருந்துதற்குக் காரணமாகிய, பசலை - பசலை நிறமாகிய நோயைப் பேசக்குதற்கு, மருந்து - மருந்தாகும்.

(வி - ரை.) மயில்கள் வாளா இருக்குங் காலத்தைவிடத் தோகைகளை விரித்தாடுங் காலத்திலே மிகவும் அழகாயிருக்கும்; ஆகையால், 'ஆடு மகளிரின் மஞ்சளு யணிகொள்' என்றதற்குக் 'கூத்தாடு மாதரைப்போல மயில்களாடு' என்பதே கருத்தாமெனக் கொள்க. மகளிரின் என்பதில் இன் ஒப்புப்பொருளதாகிய ஐந்தனுருபு. பாடு வண்டு - வினைத்தொகைநிலைத்தொடர். ஊதும் - ஈண்டு நிகழ்கால முணர்த்தியது. பருவம் - இவற்றிற் கெல்லாங் காரணமாகிய இப்பருவம் என்க. பசலை மருந்து-பசலைக்கு மருந்து என்க. பருவத்தை மருந்தாக உருவகன் செய்ததற் கேற்பப் பசலை என்றதற்குப் பசலை யூகிய நோய் எனப் பொருள் கூறப்பட்டது. (ச)

இதுவுமது.

5. இகழுநர்ச் சொல்லஞ்சிச் சென்றூர் வருதல் பகழிபோ இண்கண்ணைய்! பொய்யன்மை யீண்டைப் பவழுஞ் சிதறி யவைபோலக் கோபம் தவழுந் தகைய புறவு.

(ப - ரை.) பகழிபோல் - அம்புபோன்ற, உண் கண்ணைய் - கையுண்ட கண்ணையுடையாய்! ஈண்டை - இவ்விடத்து, புறவு - காடுகள், சிதறியவை பவழும்போல - சிதறியிருப்பனவாகிய பவழுங் கள்போல, கோபம் - இந்திரகோபங்கள், தவழும் - தவழாநிற்கும்,

கார் நாற்பது மூலமும் உரையும்.

5

தகைய - தன்மையை யுடையனவாயின; (ஆகலால்), சென்றூர் - பொருட்குச்சென்ற நந்தலைவர், இகழுங் - இகழ்பவர்களுடைய, சொல் அஞ்சி - சொல்லுக்குப் பயந்து, வருதல் - வருவது, பொய் அன்மை - பொய்யல்லாமையாகும்.

(வி - ரை.) இகழுங் என்பதில் இகழ் - பகுதி, உ - சாரியை, ந் - பெயரிடைநிலை, அர் - பலர்பால் விகுதி; இஃதீண்டுக் குறி ப்பு விணப்பெய ராயிற்று. சென்றூர் என்பது தெரிந்தை விணையா வணையும் பெயர். பவழஞ் சிதறியவை என்பதைச் சிதறியவை பவ ழம் என மாற்றிக்கொள்க; இது இருபெயரோட்டுப் பண்புத் தொகைநிலைத்தொடர். சிதறியவை - விணையால்வணையும் பெயர். (இ)

இதுவுமது.

6. தொடியிட வாற்று தொலைந்ததோ னேக்கி
வடுவிடை போழ்ந்தகன்ற கண்ணைய! வருந்தல்
கடிதிடி வான முரறும் நெறியிடைச்
சென்றூரை நீடின்மி னென்று.

(ப - ரை.) வடு - மாவடைவை, இடை போழ்ந்த - இடையிற் பிளங்தாற்போன்ற, அகன்ற - விசாலமாகிய, கண்ணைய - கண்களை யுடையாய்! கடிது இடி வானம்-கடிதினிடிக்குமேகம், நெறியிடைச் சென்றூரை - (நெடிய) வழியிற்சென்ற நந்தலைவரை, நீடின்மின் - தாமதஞ் செயன்மின், என்று - என்று சொல்லி, உரறும் - முழுங்கர நின்றது; (ஆகலால்), தொடி இட-வளையல்களை யிடுதற்கும், ஆற்றூ-ஆற்றுதனவாய், தொலைந்த - தளர்ந்த, தோள் நோக்கி-தோளை ப்பார் த்து, வருந்தல் - வருந்தற்க.

(வி-ரை.) உரறு-ஒவித்தல்; இஃது இப்பொருளதாதலை “உரு முரறுகருவிய பெருமலை” என்னு மலைபடுகடாத்தின் முந்துற்றைறம் பத்தேழாம் அடியின் உரையால் அறிக. தொடி - தொடுக்கப்படுவது;

இதில் இ - செயப்படுபொருண்மை விகுதி. இடவும் என்னும் இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரமாய்த் தொக்கது. ஆற்று - வினையெச் சப்பொருளில்வந்த பலவின்படர்க்கை வினைமுற்று. போழ்ந்த அக ன்ற என்னுங் தொடர், நிலைமொழியிற் ரகரங்கெட்டுப் போழ்ந்தகன்ற என்றுயிற்று. வருங்தல் - எதிர்மறைப் பொருளில் வந்த அல்லீற்று வியக்கோண் முற்று. வானம் - இடவாகுபெயர். உரூம் என்னுஞ் செய்யுமென் முற்று ஈண்டு நிகழ்காலத்தை யுணர்த்திற்று. நின்ன மின் என்பதில் நீடு - பகுதி, உகரக்கேடு சந்தி, இல் - எதிர்மறை விகுதி, வகரம் னகரமானது சந்தி, இவை யனைத்து மோர்பகுதி, மின் - ஏவற்பன்மைவிகுதி. (க)

இதுவுமது.

7. நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுங்
தற்செய்வான் சென்றூர் தரூஉங் தளரியல்!
பொச்சாப் பிலாத புகழ் வேள்வித் தீப்போல
வெச்சாரு மின் னு மழை.

(ப - ரை.) தளர் இயல்-தளர்க்க இயல்பினையுடையாய்! பொச்சாப்பு இலாத - (வைதிகர் யாவராலும் என்றும்) மறக்கப்படுதலில் லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வியின் தீயைப்போல, எச்சாரும்-எல்லாப் பக்கங்களிலும், மின் னும்-மின்னு நின்ற, மழை - மேகம், நச்சியார்க்கு - தம்மை விரும்பினவர்களுக்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - பகைவர்களை, தெறுதலும் - அழித்தலும் (ஆகியவிரண்டும்), தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துதற்பொருட்டாம் என்று கருதி, சென்றூர் - (பொருளொநாடிச்) சென்ற நந்தலைவரை, தரும் - கொண்டுவந்து தரும்

(வி - ரை.) நச்சியார், நண்ணார், சென்றூர் என்பன வினையாலையும் பெயர்கள். தற்செய்வான் என்பதில் தன் என்பது யன்மை வாய்ப்பாட்டில் ஒருமை வாய்ப்பாடு வந்த வழுவுமைதி. செய்வான்

என்பது வானீற்று வினையெச்சம். ‘ஆம் என்று கருதி’ என்பது இசையெச்சம். தளரியல்-வினைத்தொகைநிலைப்புறத்துப் பிறங்க அன் மொழித் தொகைப்பெயர்; இது விரியின் தளர்ந்த வியல்பினையடையவள் என்றார். பொச்சாப்பு - செயப்பாட்டு வினைப்பொருளில் வந்த செய்வினைத் தொழிற்பெயர். தரூஉம் என்னும் இன்னிசையள பெடை ஈண்டலகுபெற்றது. செய்யுளிசையளபெடை எங்கும் அலகுபெற்றே வருமெனவும், இன்னிசையளபெடையும் சொல்லிசையளபெடையும் அலகு பெற்றும் பெருதும் வருமெனவுங் கொள்க. பொச்சாப்பிலாத புகழ்வேள்வித்தி எச்சாரும் விளங்குதல் போல எச்சாரு மின்னுமழை என்க. மின்னும் - பெயரெச்சவினை. ‘தளரியலாய்’ என்றும் பாடம்.

(எ)

இதுவுமது.

8. மண்ணியன் ஞாலத்து மன்னுபுகழ் வேண்டிப் பெண்ணிய எல்லாய்! பிரிந்தார் வரல்கூறும் கண்ணிய வஞ்சனங் தோய்ந்தபோற் காயாவு நுண்ணரும்பு பூத்த புறவு.

(ப - ரோ.) பெண் இயல் நல்லாய் - பெண்களுக்கு இன்றி யமையாத இயலையுடைய நல்லாய்! கண் இயல் - கண் ஒருக்கியற்றப் பட்ட, அஞ்சனம் தோய்ந்தபோல்-மைதோய்ந்தாற்போல, காயாவும்-காயாக்களும், நுண் அரும்பு - சிறிய அரும்புகளை, பூத்த - தோற்றுவித்த, புறவு - காடுகள், மண் இயல் ஞாலத்து - மன்பொருந்திய பூழியில், மன்னு புகழ் வேண்டி-நிலைநிற்கும் புகழைவிரும்பி, பிரிந்தார் வரல் - (பொருளின் பொருட்டுப்) பிரிந்த நந்தலைவர் வருதலை, கூறும் - சொல்லாநின்றன.

(வீ - ரோ.) ‘நீ வருந்தற்க’ என்பது இசையெச்சம். ஞாலம் - பூழி; மண்ணியல் என்றது இனக்சட்டில்லாத அடை என்க; என்னை? பொன் முதலியன இயன் ஞாலம் வேறு இன்மையின்;

இதனைத் தன்னேடியைபின்மை நீக்கிய விசேடணம் எனவுங் கூறுப் போலத்துள் அப்பு முதலிய பிற பூதங்களின் கூறுகளு மூளவேனு மிக்கிருப்பது பிருதிவியின் கூருகளின் ‘மண்ணியன் ஞாலம்’ என்று; இதுபற்றியே வடமொழியாளரும் ஞாலத்தைப் பிருதுவி என்ற கூறுப் பமண்ணியல் என்றது எழுவாய்த்தொடர்; இதனை மண்ணை வியன்ற எனப் பொருள்கொண்டு மூன்றங்கிலை யென்றலுமாம். பெண்ணியல் - பெண்களுக்குரிய இலக்கணம்; அது நானுடைமை; அதனை, “ஊர்நாணியல்பினால்” என்றதனை லறிக. “காமுற்ற, பெண் ஞாக்கணிகல நானுடைமை” என நானைப் பெண்களுக்க கணியாகக் கூறினார் திரிகடை நூலாசிரியர். ஈண்டுப் பெண் என்றது ஶாதி யொருமை. ‘பெண் இயல்’ என்பதற்குப் ‘பெண்டன்மை இயன்ற’ என்றுரைத்தலுமாம்; இப்பொருளிற் பெண் என்பது பெண்ணின் தன்மைக்கானமையின் பொருளாகுபெயர். பிரிந்தார் வரல் - எழு வாய்த்தொடர். கண்ணியல் என்பது நான்கள்கிலை. இபல் என்பது செய்ப்பாட்டு வினைப்பொருளில் வந்த காலங்கரந்த செய்வினைப் பெயரெச்சம். தோய்ந்ததுபோல் என்பது ஈறுதொக்குத் தோய்ந்த போல் என்றுயிற்று; தோய்ந்தாற்போல் என்பது அங்குனமாயிற்று என்பதுமாம்.

(அ)

இதுவுமது.

9. கருவிலொ தண்மலர்போற் பூத்தன கார்க்கேயுற் றெரிவனப் புற்றன தோன்றி—வரிவலொ மூன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறு மின்சொற் பலவு முரைத்து.

(ப - ரை.) தண் மலர்போல் - குளிர்ச்சியாகிய மலரைப்போல, பூத்தன - பூத்தனவாகிய, கருவிலொ-கருவிலொகளும், கார்க்கு உற்று - கார்ப்பருவத்தை எதிர்ந்து, எரி வனப்பு - நெருப்பினது அழைக, உற்றன - அடைந்தனவாகிய, தோன்றி - தோன்றிப்பூக்களும், வரி

கார் நாற்பது மூலமும் உரையும்.

4

வளை - வரிகளையுடைய வளையல்கள், முன்கை இறப்ப - முன்கையினின்றும் நிங்கும்படி, இன் சொல் பலவும் உரைத்து-இனிய சொற்கள் பலவற்றையுஞ் சொல்லி, துறந்தார் - போன நம் தலைவர், வரல்கூறும் - வருதலைக் கூருநிற்கின்றன, (ஆகையால் நி வருந்தற்க.)

(வி - ரை.) பூத்தன, உற்றன என்பன வினையாலணையும் பெயர்கள். பூத்தன கருவிளை, உற்றன தோன்றி என இயைத்துப் பொருள் கொள்க; இவ்விரு தொடரும் இருபெயரொட்டுப் பண்புத் தொகைநிலைத்தொடர்கள். கையிறப்ப - நீக்கப்பொருளதாகிய ஜங்தன்ரூகை. (க)

இதுவுமது.

10. வானேறு வானத் துரற்ற வயழுர
ஞனேற் றெருத்த லதனே டெதிர்செறுப்பக்
கான்யாற் றெவியிற் கடுமான்றே ரென்றேழி!
மேனி தளிர்ப்ப வரும்.

(ப-ரை.) என் தோழி-என்னுடைய தோழியே! வான் ஏறு - மழை ஏறு, வானத்து உரற்ற - மேகத்திலிருந்து ஒலிப்ப, வயம் முரண் - வலியையும் மாறுபாட்டையுமடைய, ஆன் ஏற்று ஒருத் தல் - ஆனேறாகிய ஒருத்தல்கள், அதனேடி - அம்மழையேற்றேஷி, எதிர் செறுப்ப - எதிராகி வெகுள (அதுகண்ட நமது காதலரது), கடு மான் தேர் - விரைவினையுடைய குதிரைகளைப் பூட்டிய தேரானது, மேனி தளிர்ப்ப - உனது மேனி தளிர்க்கும்படி, கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலியைப்போல (ஒலி செய்துகொண்டு), வரும் - வராநின்றது.

(வி - ரை.) வானேறு - இடி. வானம் இடவாகுபெயராய் மேகத்தை யுணர்த்தியது. ஆகி - சொல்லெச்சம், கான்யாற்றி ஞெலி தேர்வருதலாலாகும் ஒலிக்குவமம். செறுப்ப - காரணப் பொருளதாதவின் இறந்தகாலத்தைக் காட்டிற்றென்க. வானேற்

கேட்டு ஆனேற்றெருகுத்தல், எதிர்செறுத்தல் தேர்வருதற்குக் காரணமென்க. ஆனேற்றெருகுத்தல் என்பதில் ஏறு என்பதும் ஒருத்தல் என்பதும் ஆண் என்னும் பொருளாதவின் ஒருபொருட் பன்மொழி. தனிர்ப்ப - காரியப்பொருளாதவின் எதிர்காலங்காட்டிற் ரென்க. (க௦)

இதுவுமது.

11. புணர்தரு செல்வங் தருபாக்குச் சென்றூர் வனரோவி யைம்பாலாய்! வல்வருதல் கூறு மனர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு.

(ப - ரை.) வணர் ஒவி - விளைந்து தழைத்த, ஜிம்பாலாய் - ஜிம்பாவினை யுடையாய்! மனர்த்து எழு - அண்ணாந்தெழுந்த, பாம்பின் தலைபோல் - பாம்பினது படம்போல, புணர் கோடல் - பொருங்கிய வெண்காங்கள்கள், பூங்குலை சன்ற - அடிகிய குலை சனப்பெற்ற, புறவு - காடுகள், புணர்தரு - பொருங்கிய, செல்வம் தருபாக்கு - செல்வத்தைக் கொள்ள, சென்றூர் - சென்ற தலைவர், வல் வருதல் விரைந்து வருதலை, கூறும் - கூருநின்றன.

(வி - ரை.) ஒவித்தல்-தழைத்தல்; இதனை “ஒவி நெடும்பீவி” என்னும் நெடுங்கல்வாடையின் தொண்ணாற்றெற்றடாம் அடியில் வருங் தொடரின் உரையால் அறிக. தருபாக்கு இதிற் பாக்கு விளையெச்ச விகுதி. சென்றூர் - வினையால்வினையும்பெயர். வணர்ந்து என்பதில் விகுதியும் இடைநிலையுங் தொக்கு வணர் என நின்றது; இது ‘வரிப் புனை பங்கு’ என்பது போன்றது. ஜிம்பால் - பண்புத்தொகைப்புறத் துப் பிறந்த அன்மொழித்தொகை; இது ஜிந்தாகிய பகுதியினை யுடையது; ஜிந்துவிதமாக முடிக்கப்படுவது என்பது இதன் பொருள். சன்ற - செயப்பாட்டு வினைப்பொருளாதகிய செய்வினைப் பெயரெச்சம். (கக)

இதுவுமது.

12. மையெழி லுண்கண் மயிலன் சாயலாய் !

ஐயந்தீர் காட்சி யவர்வருத் றிண்ணிதால்
நெப்பணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரு வலம்.

(ப - ரை.) எழில் - அழகாகிய, மை உண் கண் - மையுண்ட
கண்ணையும், மயில் அன்ன சாயலாய்-மயிலையொத்த சாயலையு முடை
யாய் ! நெய் அணி குஞ்சரம் போல - நெய்யை யணிந்த யானைகளைப்
போல, இருங்கொண்மூ-பெரிய முகில்கள், வைகலும் வலம் ஏரும்-
நாடொறும் வலமாக எழாநின்றன; (ஆதலான்), ஐயந்தீர் காட்சியவர்-
சந்தேக நீங்கிய அறிவினையுடைய நமது காதலர், வருதல் திண்ண
ணிது - வருதல் மெய்ம்மையாம்.

(வி - ரை.) ஏர்தல் - எழுதல்; இஃது இப்பொருள்தாதலை
“வையகம் பனிப்ப வலனேர்பு” என நெடுங்வாடையினும், “பாடி
மிழ் பனிக்கடல் பருசி வலனேர்பு” என மூல்லைப்பாட்டினும்,
“உலக முவப்ப வலனேர்பு” எனத் திருமுருகாற்றுப்படையினும்
உண்ணவற்றின் உரையைக் கண்டுணர்க. ஆல் - அசை. (தட)

இதுவுமது.

**13. ஏந்தெழி ல்குலா யேமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பிற் பெயரூழு—வேந்தர்
களிரெறி வாளரவம் போலக்கண் வவ்வி
யொளிறுபு மின்னு மழை.**

(ப - ரை) எழில் ஏந்து அல்குலாய் - அழகேந்திய அல்குலினை
யுடையாய் ! எம் ஆர்ந்த காதலர் - (துணைவரோடு பொருந்தி) இன்ப
முற்ற காதலையுடையவர்களாகிய மகளிரது, கூந்தல் வனப்பில் -
கூந்தலினது அழகுபோல, பெயல் தாழ் - நீர்த்தாரைகளைப் பெய்ய,

வேந்தர் களிறு எறி - அரசர்கள் களிற்றின்மேல் வீசிய, வாள் அரவும்போல - வாளினது ஒளியைப்போல, கண் வவ்வி - கண்டார்கண்களைப் பறித்து, ஒளிருபு - ஒளிவிட்டு, மழை மின்னும் - மேகமின்னுனின்றது, (ஆதலால் நங்காதலர் வருவர்.)

(வி - ரை.) அரவும் - ஒளி. நீர்த்தாரைகளுக்கு மகளிர் கூந்தலுவமம். மேக மின்னுதற்குக் களிரெற்றிந்த வாளரவ மூவுமம். காதலர் - காதலையுடைய மகளிர். பெயல் - தொழிற்பெயர்; இது தொழிலாகுபெயராய் நீர்த்தாரைகளை யுணர்த்தியது. தாழு - தாழ்விக்க என்னும் பிறவினைப்பொருளதாகிய தன்வினை வினையெச்சம். (கங)

இதுவுமது.

14. செல்வங் தரல்வேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய் !
மூல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.

(ப - ரை.) வயங்கு இழாய் - விளங்குகின்ற ஆபரணங்களையுடையாய்! மூல்லை-மூல்லைக்கொடிகள், இலங்கு எயிறு சன-விளங்குகின்ற (மகளிர்தம்) பற்களைப்போன்ற அரும்புகளையினும்படி, நறும்தண் கார் - அழகிய குளிர்ந்த மேகங்கள், இனிய - இனியனவாய், மெல்ல நகும் - மெதுவாக ஒவியானின்றன; (அதனால்), செல்வம் தரல் வேண்டி - பொருளைத் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்றநங்க காதலர் - போன நமது தலைவர், வல்லே வருதல் - விரைவாக வருதலை, தெளிந்தாம் - நிச்சயித்துணர்ந்தோம்.

(வி-ரை.) வயங்கிழாய் - இது விளிவேற்றுமை; இதன் முதல் வேற்றுமை வயங்கிழை; இது வினைத்தொகைப்புறத்துப் பிறங்தன்மொழித்தொகைப்பெயர். இனிய - குறிப்பு முற்றெச்சம். மெல்ல - குறிப்புப்பெயரெச்சம். (கங)

இதுவுமது.

- 15.** திருந்திமூய் ! காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியின ரூள்ஞாறை யாகத்
திருந்தி னினிவண்டு பாட விருந்தும்பி
யின்குழ ஊதும் பொழுது.

(ப - ரை.) திருந்து இமூய் - திருந்திய ஆபரணத்தினை யுடை
யாய் ! வண்டு - வண்டுகள், குருந்தின் - குருந்தினது, குவி இன்ற
உள் - குவிந்த இனரினது உள்ளிடத்தை, உறை ஆக - தமக்கு
உறைவிடமாகக் கொண்டு, திருந்து இன் இளி பாட - திருந்திய
இனிமையாகிய இளி என்னும் பண்ணைப்பாடு, இரும் தும்பி-பெரிய
தும்பிகள், குழலின் - குழல்போல, ஊதும்பொழுது - ஊதாநின்ற
இக்காலத்தில், காதலர் - நம்முடைய தலைவர், தீர்குவர் அல்லர் -
நம்மை நீங்குவாரல்லர்.

(வி.ரை.) திருந்திமூய்-வினிவேற்றுமை; இதன் முதல் வேற்
றுமை திருந்திழை; இது விணைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்
மொழித்தொகைப்பெயர். இன்றார்-பூங்கொத்து. உள் - இஃது ஈண்டு
இடப்பெயராக சின்றது. உறை - முதனிலைத் தொழிற்பெயர்;
இஃது ஈண்டுத் தொழிலாகுபெயராய் உறைதற்குரிய இடத்தை
யுணர்த்திற்று. பாட - இஃது ஈண்டுக் காரணப்பொருஞும், காரியப்
பொருஞும் இன்றி வந்தமையின் நிகழ்காலங் காட்டிற்று. (கடு)

இதுவுமது.

- 16.** கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருங்தோ
ளசோகி னிளாந்தளி ரன்னநின் மேனிப்.
பசலைப் பழங்கண் கொள.

(ப - ரை.) பெருங்தோள்-பெரிய தோளினையுடையாய்! அசோ
கின் இளம்தளிர் அன்ன-அசோகமரத்தினா இளமையாகிய தளிரை

யொத்த, நின் மேனி - உனது தெகத்தில், பசலை-பொன்னிறமும், பழங்கண் - மெலிவும், கொள-உண்டாகவும், கரும் சூயில் - கருமையாகிய சூயில்கள், கையற - செயலற்றிருக்கவும், மா மயில் - அழகிய மயில்கள், ஆல - ஆடவும், பெரும் கலி - பெரிய ஒலியினையுடைய, வானம் - மேகங்கள், உரும்-முழங்கானின் றன, (ஆதலால் நந்தலைவர் வருவர்.)

(வி - ரை.) கையற : இதிற் கையறு-பகுதி; கையறல் - செயலறல். உரும் - செய்யுமென்முற்று; இதில் உரு - பகுதி. பசலையையும் பழங்கண்ணையு மேனிகொள என மேனியை எழுவாயாக்கிக் கூறி நூமாம்.

இதுவுமது.

17. அறைக்க விருவரை மேற்பாம்பு சவட்டிப் பறைக்குர லேரூடு பவ்வும் பருகி யுறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல்.

(ப - ரை.) பேதை - பேதையே! வானம் - மேகமானது, பவ்வும் பருகி - கடல்நீரை யுண்டு, பறைக்குரால் லேரூடு - பறையைப் போன்ற ஒலியையுடைய இடியோடு நின்று, பாம்பு சவட்டி - பாம்பு களை வருத்தி, அறைக்கல் இருவரைமேல் உறைத்து - அறைக்கவிருவரைமேற் பெய்து, இருள்கூர்ந்தன்று. இருள் மிக்கது; (ஆதலால்), நுதல்-உனது நெற்றி, பிறைத்தகை-பிறையின் தன்மையை, கொண்டன்று - கொண்டது.

(வி-ரை.) பேதை! வானம் பவ்வும் பருகி, பறைக்குரலேரூடு பாம்பு சவட்டி அறைக்க விருவரைமேல் உறைத்திருள் கூர்ந்தன்று; (ஆதலால் நின்) நுதல் பிறைத்தகை கொண்டன்று என இயைக்க. குரால் - இடவாகுபெயராய் ஒலியை யுணர்த்திற்று. உறைத்து-இதில்

துளி என்னும் பொருளதாகிய உறை என்னும் பெயர்ச்சொல்பகுதி. உறை என்பது உறைதல் என்னும் பொருளதாகிய முதனிலைத் தொழிற்பெயர்; அஃது அவ்வாகுபெயராய் உறைதலை (துளி கட்டிப் போதலை) உடைய நிரையுணர்த்த, அது அதன் பகுதியாகிய துளியை முதலாகுபெயரா யுணர்த்திற்கெறன்க. வானம் இருள் கூர்ந்தன்று என இயைதலின் இருள்கூர்ந்தன்று என்பது ஈண்டு ஒரு சொல் வின்தன்மைத்து; இதில், இருள் கூர்-பகுதி; இருள்-எழுவாய், கூர்ந்தன்று பயனிலை என்னலாகாதோ எனின், ஆகாது; என்னெனின், அங்கனங் கூறின் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபின்றும் ஆதலின் என்பது. ஏறோடு என்ற விடத்து நின்ற என்றது சொல் ஹீச்சம்.

(கள)

இதுவமது.

18 - கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்விசை யேறோடு வான் நடுநிற்பச்
செல்வர் மனம்போலக் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு.

(ப-ரை.) கல் பயில் - மலைகள் நெருங்கிய, கானம் கடந்தார் - காடுகளைக் கடந்து சென்றவர், வர - வரும்படி; ஆங்கு - அவர் வர வேண்டிய காலம் வந்தவிதமாகவே, வானம் - மேகமானது, நல் இசை - மிக்க ஓசையையுடைய, ஏறோடு - இடியோடு தோன்றி, எடு நிற்ப - உலகங்களுக்கெல்லாம் ஒப்ப நிற்றலால், நல்கூர்ந்தார் - வறுமையற்றவர்களது, மேனிபோல்-தேகத்தைப்போல, புல் என்ற காடு - (முன்னே) புல் என்றிருந்த காடுகள் (இப்பொழுது), செல் வர் மனம்போல - பொருளுடையவர்களின் மனம்போல், கவின் சன்ற - அழகைத் தந்தன.

(வி-ரை.) நல் இசை: இதில் 'நல்' என்பது 'மிகுதி' என்னும் பொருள் தந்தது, நல்ல வெய்யில் என்பதிற்போல, நிற்ப - இவ்வகை

வீற்று வினையெச்சம் ஈண்டுக் காரணப்பொருளில் நிற்றலின் இறங்த காலங்காட்டிற்றென்க; இதில் நில் - பகுதி, லகரமெய் ரகரமெய்யா எனது சந்தி, ப-எழுத்துப் பேறு, அ-விகுதி. ஆங்கு-அந்தவிதமாகவே, அதாவது தலைவர் வரவேண்டிய காலங் தோன்றியவிதமாகமே என்பது. (கசு)

வினைமுற்றிய தலைமகன் பாகற்துச் சோல்லியது.

19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச் செங்கான் மரா அந் தகைந்தன—பைங்கோற் ரூடிபொலி முன்கையா டோடுணையா வெண்டி நெடுவிடைச் சென்றதென் பெஞ்சு.

(ப - ரை.) பூஞ்சினை - அழகிய கொம்புகளையும், செம் கால் - செம்மையாகிய தாள்களையுமுடைய, மராம் - மராமரங்கள், நாஞ்சில் - கலப்பைப் படையினையுடைய, வலவன் - வென்றியையுடைய பலராமனது, நிறம்போல - நிறத்தைப்போல, தகைந்தன-விரிந்தன; (ஆதலால்), பைங்கோல் தொடி - பசுமையாகிய அழகிய வளையல் கள், பொலி - பொலியாநின்ற, முன் கையாள் - முன்னங்கையை யுடையாள்தன், தோள் - தோள்கள், துணை ஆவேண்டி - எனக்குத் துணையாதலை விரும்பி, என் பெஞ்சு - என் மனம், நெடு இடைச் சென்றது - நெடிய காடாகிய இடத்தைக் கடந்து சென்றது.

(வி - ரை.) மராதும் - இது செய்யுளிசை யளவெடை. தொடி: இது தொடுக்கப்படுவது என்னும் பொருளதாதலின் இதில் இ - செயப்படுபொருள்கை விகுதி. ஆ - இது ஆக என்பதன் ஈறு தொக்க செயவென் வினையெச்சம்; இஃது ஈண்டு ஆதல் என்னும் தொழிற்பெயர்ப் பொருளதாய் வேண்டி என்னும் வினையின் செயப் படுபொருளாய் நின்றது. நெடுவிடை - இதனை நெடுமை + இடை எனப் பிரிக்க; இது பண்புத்தொகைங்கிலைத்தொடர்மொழி ; இதில் இடையில் நிற்கு நிலத்தை இடை என்றதோ ராகுபெயர்.

நெடு என்பதும் இடை என்பதுங் கூடி நெடு என்பதன் ஆசித்தீண்டு நேடிடை என்றுயினும், நெடு என்பது தன்னெற்றிரட்டி நெட்டிடை என்றுயினும் சண்டுத் தளை பிழைக்குமாகலான் அவற்றை நடவடிக்கை வகரவுடம்படுமெய்புணர்த்தி நெடுவிடை என வைத்தார்என்க.

(கக)

இதுவுமது.

- 20.** வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
வாறும் பதமினிய வாயின—வேறே
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை.

(ப-ரை.) வீறு சால் வேந்தன்-சிறப்பு மிக்க அரசனாது, வினையும் முடிந்தன - காரியங்களு முடிந்தன; ஆறும் - வழிகளும், இனிய பதம் ஆயின - செல்லிய பதத்தினை யுடையனவாயின; மழை-மேதங் கன், அரு மணி - அருமையாகிய இரத்தினங்களையுடைய, நாகம் அனுங்க - பாம்புகள் வருந்தும்படி, செரும் மன்னர் - போர் செய்யும் அரசர்களுடைய, சேனை போல் - சேனைகளைப்போல, ஏறேடு செல்லும் - உருமேற்றேஞ் கூடிச் செல்லாநின்றன.

(வி - ரை.) அனுங்க: இதில் அனுங்கு-பகுதி. செருமன்னர் - இது பெயரெச்சத்தொடர்; செரும் மன்னர் என்பது மவ்வொற்-தழிக்கு செருமன்னர் என்றுயிற்ற; அன்றிச் செருமன்னர் எனவே வைத்து வினைத்தொகைவிலைத்தொடர் என்றேனும், செருதலை யுடைய மன்னர் எனக் கொண்டு இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகை யென்றேனுங் கொள்ளுதலுமாம். (க௦)

இதுவுமது.

- 21.** பொறிமாண் புனை திண்டேர் போந்த வழியே
சிறுமூல்லைப் போதெல்லாஞ் செவ்வி—நறுதுதற்

செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதவாய்
முள்ளொயி ரேப்பப் வடிந்து.

(ப - ரை.) பொறி - எந்திரங்களாலான், மாண் - மாட்சியை
யினையுடைய, புனை - அலங்கரிக்கப்பட்ட, திண் - வலிவாகிய, தேர்
போந்த வழி - தேர் சென்ற வழிகளில், சிறு மூல்லைப்போது எல்
லாம்-சிறிய மூல்லைப் புஷ்பங்கள் யாவும், நறு தடல்-அழகிய நெற்றி
யினையும், செல்வம் - உலகத்தின் செல்வத்திற்குக் காரணமாகிய,
மழை - மேகத்தைப்போலுங் கருமை வாய்ந்த, தடம் கண் - விசால
மாகிய கண்களையும், சின் மொழி - மழிலை மொழிகளையுடைய,
பேதவாய் - பேதயின் வாயின்கண் உள்ள, முள் எயிது ஏய்ப்ப-
முள்ளோப்போன்ற பற்களோப்போல, வடிந்து - வடிவகொண்டு,
செவ்வி - அழகினை (யுடையனவாய் நின்றன).

(வி-ரை.) பொறி-எந்திரங்கள். பொறித்தேர் என இயைக்க; இது
முன் றனுருபும்பயனுங் தொக்கதொடர்; பொறியையுடைய தேர் என்
றலுமாம். செவ்வி-அழகு; செம்மை-பகுதி; நறு கெட்டதும் மகர
வொற்று வகரவொற்றாகத் திரிந்ததும் சந்தி; வி - பகுதிப்பொருள்
விகுதி; மையிற்றுப் பண்புப்பெயர்கள் வேறு பண்புப்பெயர் விகுதிக
ளோடு புணரும்போதும் பெரும்பாலும் இங்களஞ்சு சில விகாரங்களை
யடையும்; ஒன்மை - ஒட்பம், திண்மை - திட்பம் என்பனவற்றைக்
காண்க, நன்மை - நன்றி, நலம் என இயல்பாய் வருதலுமுண்டு;
செவ்வி யென்பது காலத்தைக் குறிக்கின் வகரவொற் றிரட்டியது
சந்தி எனவும், இ-ஒன்றன்படர்க்கை விகுதி எனவங்கொள்க. ‘உடை
யனவாய் நின்றன’ என்பது இசையெச்சம். வடிந்து - இதில் முத
னிலைத் தொழிலாகுபெயராய்த் தெளிந்து விளங்கும் உருவத்தை
யுணர்த்தும் வடி என்பது பகுதி; ஆகவின் இது பெயரடியாகப் பிற
ந்த வினையெச்சமென்க; வடியென்பது வகர விகுதிபெற்று வடிவ
என்றும்; இதுவே பெரும் வரவிற்று.

இதுவழிது.

22. இளையரு மீர்ங்கட்டயர வளையனிந்து
புல்லுண் கவிமாவும் பூட்டிய—நல்லா
ரிளாநலம் போலக் கவினி வளமுடையா
ராக்கம்போற் பூத்தன காடு.

(ப-ரா.) இளையரும் - சேவகரும், ஈரங்கட்டு - அழகாகிய கட்டுக் குணிகளை, அயரா - கட்டுதலைச் செய்யவும், வளை அணிந்து - சாமரையைத் தலையில் அணிந்து, புல் உண்-புல்லுண்ட, கவிமாவும் - ஒலியையுடைய குதிரையையும், பூட்டிய - பூட்டவும், காடு-காடுகள், நல்லார்-மகனிர்தம், இள நலம் போல-இனிமையாகிய நன்மையைப் போல, கவினி - அழகு பெற்று, வளம் உடையார்-வருவாயை யுடையவரது, ஆக்கம்போல் - செல்வும்போல, பூத்தன - மலர்ந்தன.

(வி - ரா.) இளையர் என்பது எளிமையாகிய சேவகத்தொழி லில் இருப்பவர் என்னும் பொருளாது. ஈரம் - குளிர்க்கி; அஃது ஈண்டு இலக்கணையால் அழகு என்னும் பொருள் தந்தனு. கட்டு என்பது கட்டப்படுதல் என்னும் செய்ப்பாட்டு வினைப்பொருளில் வந்த செய்வினை முதனிலைத் தொழிற்பெயர்; அது அத்தொழிலாகுபெய ராய்க் கட்டப்படுங் துணியை யுணர்த்தியது. அயர்தல் - கட்டுதல். வளை - சாமரை. கவி - ஓலி; இது முதனிலைத் தொழிற்பெயர்; இது னடியாக ஒலித்த, ஒலித்து, ஒலித்தது என வினைவிகற்பங்க ஞான்டாத லறிக. மகனிர்தம் இளாநலம் - மாதார்க்கு உண்டாகும் இளமைப் பருவத்தின் அழகு. கவினி - இதிற் கவின் என்னும் பண்புப்பெயர் பகுதி; இ - வினையெச்ச விகுதி; இப்பகுதி - வினையில் வருதற் குரிய வினை, பெயர், இடை, உரி என்னும் பகுதிகள் நான்களுள் பெயர்ப்பகுதி. வளம் - வளப்பம், செழிப்பு; இது பண்புப்பெயர்; இது காரியவாகுபெயராய் வளப்பத்திற்குக் (செழிப்பிற்குக்) காரண

மாகிய செல்வத்தை யுணர்த்த அது அதன் வளர்ச்சிக்குக் காரணமாகிய வருவாயை யுணர்த்தியது. (ஒ.ஒ)

தோழி தலைமகட்டூப் பநுவங்காட்டி வற்புறுத்தியது.

23. கண்டிரண்டு முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி யாசி புரளாப் புயல்கான்று லோ கொண்டெட்டழில் வானமுங் கொண்டன் ரெவன்கொ வொண்டொடி யூடு நிலை.

(ப - ரை.) கண் - தங்கண், திரண்டு - திரட்சியுற்று, முத்தம் கடுப்ப - முத்துக்களை யொக்க, புயல் - நீர்த்துளிகளை, கான்று - (மரங்கள்) சொரிதலால், புறவு எல்லாம் - காடுகளின் இடங்களி லெல்லாம், தண் - குளிர்ச்சியாகிய, ஆவித் துளி - ஆலங்கட்டித் துளிகள், புரள் - புரஞும்படி, வானமும் - மேகங்களும், கொண்டு - கருக்கொண்டு, எழில் கொண்டு - (அதனால்) அழகைக் கொண்டு, ஈந்ற - மழையைச் சொரிந்தன; ஒண் தொடி-ஒண்மையாகிய வளையலை யுடையாய்! ஊடும் நிலை - நீ பிணங்குதற்குக் காரணமாகிய நிலை மை, எவன் - யாது?

(வி - ரை.) கொல், ஓ - அகைகள், ஒண்மை - அழகு; ஒளி யென்பதுமாம். கான்று என்பது செயவென் எச்சத்திரிபு. புயல் என்பது முதலாகுபெயராய் நீர்த்துளிகளை யுணர்த்தியது. ‘தலைவர் குறி த்த கார்காலமும் வந்துவிட்டது. இனித் தலைவர் வந்துவிடவார். ஆகையால், நீ வருந்துதற்கு நியாய யின்று’ எனத் தோழி தலை மகட்கு வற்புறுத்திக் கூறி அவளை ஆற்றுவித்தனன் என்க. (உட)

வினைழற்றிய தலைமகள் நேஞ்சோடு சோல்லியது.

24. எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே!

கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும் பல்விருங் கூந்தல் பணிநோனுள் கார்வான மெல்வியுங் தோன்றுஞ் செயல்.

(ப-ரை.) கார் வானம்-கரிய மேகங்கள், எல்லியும் - இரவினும், தோன்றும் செயல் - தோன்றுகின்ற செயலால், பல்-பலவகையாக முடிக்கப்படுகின்ற, இரும் கூந்தல் - பெருமையாகிய கூந்தலையுடையான், பணி நோன்று - ஆபரணங்களைத் தாங்கவும் ஆற்றாளாய் வருந்துவன்; (ஆகையால்), ரெஞ்சே - மனமே! களிற்றின் மதம் நாறும் - ஆண்யானைகளினுடைய மதங்களின் மணம் (எம்மருங்கும்) வீசும், ஓங்கு கல் - உயர்ந்த மலைகளையுடைய, கானம்-காட்டின் வழி ழூடே, எல்லா வினையும்-மற்றுஞ் செய்யவேண்டிய எல்லாக் காரியங்களும், கிடப்ப - பிறகு செய்தற்குரியனவாக இருக்கவிட்டு, ஏழு - குறப்படு.

(வி-ரை.) களிற்றின் மதநாறும் ஓங்கு கற்கானம் என இப்பைக்க. எல்லியும் என்றது பகற்பொழுதிற் ரேன்றுதலே யன் றிக் கலவிக்குரிய இராப்பொழுதினும் என்னும் பொருளைத் தருத வால் அதின் உம்மை ஏச்சப்பொருளது. ‘கார்வான, மெல்லவும்’ எனவும் பாடமுண்டு; இப்பாடத்தைக் கொள்ளின் ‘வானம் எல்லவும்’ எனப் பிரித்து ‘மேகம் யாவும்’ எனப் பொருள் கொள்க. (உச)

பாருவங் கண்டழிந்த தலைமக ளாற்றல் வேண்டித்
தோழி தனதாற்றுமை தோன்ற உரைத்தது.

25. கருங்கால் வரகின் பொரிப்போ வரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் ரெறுவி மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவுரைன்று
கூர்ந்த பசலை யவட்கு.

(ப-ரை.) ஈர்ந்தண் புறவில்-மிக்க குளிர்ச்சியையுடைய மூல்லை நிவெத்தில், தெறவி - தெறவியானது, கரும் கால் - கரிய தாளினை யுடைய, வரகின் பொரிப்போல் - வரகினது பொரியைப்போல, அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகளின் இதழ்கள் அவிழப் பெற்று மலர்ந்தன (ஆகையால்), அவர் செய் - நந்தலைவர் (தாம் வரு

தற்குரியனவென்று) குறித்த, குறி - குறிகள், சேர்ந்தன - வந்து தோன்றின; வாரார் - (இனி அவர்) வருவாரல்லர், என்று - என்று எண்ணி (அதனால்), அவட்கு - அவனுக்கு (தலைவிக்கு), பசலை கூர்ந்த-பசலை நிறங்கள் மிக்கன.

(வி - ரை.) 'இதற்கு யான் என் செய்வேன்' என்பது இசையெச்சம். தெறுவி என்ற இடத்துத் 'தெறுழ்வீ' எனவும் பாடமுண்டு. செய்குறி-காலங்கரங்த பெயரெச்சத்தொகை. 'அவர் செய்குறி வாரார் என்று' என இயைக்க. (உடு)

தோழி தலைமகட்குப் பஞ்சங்காட்டி வற்புறுத்தியது.

26. நலமிகு கார்த்திகை நாட்டவா ரிட்ட
தலைநாள் விளக்கிற றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றிசின் மென்மொழி
தூதொடு வந்த மழை.

(ப-ரை.) சின் மென் மொழி - சின்மையு மென்மையுமுடைய மொழியையுடையாய் ! புலம் எல்லாம் - வயல்களிலெல்லாம், தோன்றி-செங்காங்தள்கள், நலம் மிகு-நன்மை மிக்க, கார்த்திகை - கார்த்திகை மாதத்தின், தலை நாள்-(கிர்த்திகை நஷ்டத்திரங்கூடிய) சிறந்த நாளில், நாட்டவர் - நாட்டிலுள்ள ஐனங்கள், இட்ட-ஏற்றிய, விளக் கின்-விளக்குகளைப்போல, தகை உடையவாகி-மேன்மையை யுடையனவாகி, பூத்தன - மலர்ந்தன; மழை - மேகங்கள், தூதொடு வந்த-ஆதாக வந்தன.

(வி - ரை.) ஆகையால் தலைவர் குறித்தபடி வந்துவிடுவர்; நீ வருந்தலை என்பது இசையெச்சம். தூதொடு என்பதில் ஒடு விசேடணப்பொருளது. சின்மை - மென்மைத்தன்மையால் சில சொற்களையே பேசுதலை யுணர்த்திற்று. சின்மென்மொழி - உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப்பெயர். (உக)

பஞ்சகண் டழிந்த தலைமக ளாற்றல் வேண்டித்
தோழி தனதாற்றமை தோன்ற உரைத்தது.

- 27.** முருகியம்போல் வான முழங்கி பிரங்கக்
குருகிலை பூத்தன கானம்—பிரிவெண்ணி
யுள்ளா தகன்றூரென் றாடியாம் பாராட்டிற்
பள்ளியுட் பாயும் பசப்பு.

(ப-ரை.) வானம்-மேகங்கள், முருகு-வெறியாட்டாள்ளுடைய,
இயம் போல் - வாத்தியத்தைப்போல, முழங்கி இரங்க - மிகவும்
ஒலிக்க, கானம் - காட்டி லுள்ள (மரங்கள்), குருகு - இளமையாகிய,
இலை - இலைகளுக் கிடையில், பூத்தன - பூக்களைத் தோற்றுவித்தன
(ஆதலின்), பிரிவ எண்ணி - (தலைவரது) பிரிவை நினைத்து, உள்
ளாது-(எனது வருத்தத்தைச் சிறிதுங்) கருதாமல், அகன்றூர்-(தலை
வர்) சென்றூர், என்று - என்று எண்ணி, ஊடி - (தலைவி எம்மோடு
பேசதன் முதலியன் விடுத்துப்) பினங்கினாக, பள்ளியுள்-(அவள்
படுத்துள்ள) படுக்கையில், யாம் பாராட்டின்-யாம் சென்று பாராட்டி
ஞல், பசப்பு - பொன்னிறங்கள், பாயும்-அவனுக்குப் பரவாவின் றன.

(வி - ரை.) ‘இதற்கு யாம் என் செய்வோம்’ என்பது இசை
யெச்சம். இங்குத் தோழி மற்றைத் தோழியரையுங் தன்னெடு
படுத்தி ‘யாம்’ என்றாள் எங்க. ‘குருகிலை’ எனவும் பாடமுண்டு.
(உன)

வினைழிய தலைமகன் நேஞ்சோடு சோல்லியது.

- 28.** இமிழிசை வான முழங்கக் குமிழினர்ப்பூம்
பொன்செய் குழழயிற் றனர் தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடையதா நெஞ்சே! யென்காதவியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.

(ப - ரை.) நெஞ்சே - மனமே! வானம் - மேகங்கள், இமிழ்
இசை - பறையின் ஒலியைப்போல, முழங்க-ஒலிக்க, பொன் செய்-

பொன்னுற் செய்யப்பட்ட, குழுமில் - காதணியைப்போல, குழிழ்-முகிழ்த்த, இனர் - இதழ்களையுடைய, பூங்துணர் - பூங்கொத்துகள், தூங்க-அசைய, தண் பதம் - குளிர்ச்சியாகிய இக்காலம், என் காதவி ஊர் - என் காதவி கொண்டுள்ள, கவ்வை அழுங்க - துன்பங் கெடும் படி, செலற்கு - நாம் செல்லுதற்கு, செவ்வி உடையது ஆம் - தகுதி யுடையதா யிருக்கின்றது.

(வி - ரை.) 'ஆதவின் இனிச் செல்வோம் வருக' என்பது இசையெச்சம். குழிழ்-ஒருவகை மரமுமாம். ஈற்றுயிர்மெய் கெட்டு நின்ற ஆம் என்னும் செய்யுமென்முற்று ஈண்டு நிகழ்கால முணர்த் திற்று. இனர் - பூவிதழ்; இஃது இஃபொருளதாதலைப் பல்விணர்க் குரலும், எனக் குறிஞ்சிப்பாட்டின் அறுபத்தொன்பதாம் அடியில் வருங் தொடரின் உரையாலறிக. (உ-அ)

இதுவுமது.

29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தாங்கார்

தகைவண்டு பாண்முரலும் கானம் பகைகொண்ட
வெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாம்
செவ்வி யுடைய சுரம்.

(பு - ரை.) கானம் - காடுகளில், பொங்கரும்-மரக்கிணைகளும், ஞாங்கர் - பக்கங்களில், மலர்ந்தன—; தகைவண்டு—மேன்மையை யுடைய வண்டுகள், பாண் முரலும் - இசையைப் பாடானின்றன; பகை கொண்ட-தனக்குப் பகைவளுகிய வெய்யோன் தன்னுசமாகக் கொண்டிருந்த, எவ்வெத் திசைகளும் - எல்லாத் திசைகளிலும், ஓர் வந்தன்று-மேகம் வந்து பொருந்தியது (ஆகையால்), செவ்வியுடைய சுரம்-செம்மையையுடைய வழியில், நாம் சேறும்- (நெஞ்சே! எனது காதவியின் ஊரை அடைதற்பொருட்டு) நாம் செல்வோம்.

(வி - ரை.) மேகத்துக்குப் பகையாகிய சூரியனைப் பகை என்று உபசாரம். முன்பாட்டில் 'நெஞ்சே! என் காதவியூர்' என்று

சொந்தன் ஸண்டிங் கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டன. எவ்வெஷ் திசைகளுங் கார்வந்தன்று என இயைக்க. தாம் - அசை. (உ)

இதுவுமது.

30. வரையல்க வானஞ் சிறப்ப வறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய ரூழத்—திரைநாற
ஆதை யுளரு நறுந்தன்கா பேதை
பெருமட நம்மாட உரைத்து.

(ப - ரை.) தீம் பெயல்-இனிமையைச் செய்ய மழையான்து, வரை மல்க-மலைகள் (தன்கட்டோன்றும் பொருள்வளத்தாற்) சிறக்க வும், வானம் சிறப்ப - (குளிர்ச்சியினால்) ஆகாயமானது மேன்கும் யடையவும், திரை நாற - (புதிய வருவாயினால்) கடலானது புதிய தொரு நாற்றத்தை யடையதாகவும், உறை - (தன்) துளிகள், இரு நிலம் - பெரியழுமியை, போழ்ந்து-பிளக்கும்படி, தாழ்-பெய்தலால், தன் - குளிர்ச்சியாகிய, நறும் கா-சிறந்தசோலைகள், பேதை - எனது காதலியின், பெரும் மடம் - மிக்க இளமையை, நம்மாட்டு உரைத்து நம்மிடத்துச் சொல்லி (நம்மிடத்துச் சொல்லுதல்போல என்பது கருத்து), ஊதை உளரும் - காற்றை உலவச்செய்கின்றன.

(வி - ரை.) உளரும் என்னுஞ் செய்யுமென் முற்று உள்ளிக் கும் என்னும் பிறவினைப் பொருளில் வந்தது. அன்றி, 'நறுந் தன் எவில் ஊதை உளரும்' எனத் தன்வினையாக முடித்தலுமாம். 'ஆதலின் காதலியூர் சேறுநாம்' என்பது இசையெச்சம். (உ)

வினைமுற்றிய தலைமகன் பாகற்துச் சோல்லியது.

31. கார்ச்சே ணிகந்த கரைமருங்கி ணீர்ச்சேர்ந்து
எருமை யெழிலே நெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி.

(ப - ரை.) எழில் - அழகாகிய, ஏருமைவறு - ஏருளமக்கடாக்கன், கார் - மேகத்தையுடைய, சேண் இகந்த - ஆகாயத்தை விட்டு நீங்கிய, நீர்ச் சேர்ந்து-நீரையுடைய குளமுதலிய நீர்நிலைகளை அடைந்து, கரை மருங்கின் - அவற்றின் கரைகளின் பக்கங்களில், ஏறி - (மாந்தர்களாற்) பறித்தெரியப்பட்ட, பவர் குடி - பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு, செரு - போரில், மிகு - (வெற்றியாற்) சிறந்த, மன்னரின்-(வெற்றிமாலையைச் சூடிய) மறவரைப் போல, செம்மாக் கும் - இறுமாப்புற்றிருக்கும், செவ்வி -இக்காலமே, திரு துதற்கு - அழகாகிய நெற்றியையுடைய எனது காதலிக்கு, யாம் செய் - (வருவோம் என) யாம் குறித்த, குறி-குறியையுடைய காலமாகும்.

(வி - ரை.) ஆதலால் 'பாக! தேர் கடாவுக' என்பது இசையெச்சம். இச்செய்யுள் பின்வருஞ் செய்யுளைத் தழுவினின் நது. யாம்-தணித்தன்மைப்பன்மை, உயர்வு பற்றியது. மறவர் - வீரர். (கூ)

இதுவுமது.

32. கடாவுக பாகதேர் காலோடக் கண்டே

கெடா அப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போற்
படா அ மகிழ்வண்டு பாண்மூரலுங் கானம்
பிடா அப் பெருந்தகை நற்கு.

(ப - ரை.) பிடா - பிடவமரங்கள், பெரும் தகை-(செழித்துப் பூத்துப்) பெருந்தன்மையை யெய்தியுள்ள, கானம்-காடுகளில், நற்கு-ஙண்ண்றுக, கால் ஓடக் கண்டு-காற்று ஓடியுலவுதலைப் பார்த்து, கெடாப் புகழ் - அழியாத புகழினைச் செய்யும், வேட்கை - (அறவழியினும்) விருப்பத்தினையுடைய, செல்வர் மனம்போல் - செல்வர்களின் மனத் தைப்போல, படா - கெடாத, மகிழ் - மகிழ்ச்சியினையுடைய, வண்டு-ஙண்டுகள், பாண் மூரலும் - இசையைப் பாடாவின்றன; (ஆதலால்), பாக - பாகனே! தேர் கடாவுக - (எமது காதலியூரை அடைதற் பொருட்டுத்) தேரைச் செலுத்துவாயாக.

(வி - ரை.) 'பிடாப்பெருங் தகைக்கானம் நற்குக் காலோடக் கண்டு கெடாப்புகழ் வேட்கைச் செல்வர் மனம்போற் படாமகிழ் வண்டு பாண்மூரலும்' என் இயைக்க. மூரலும் என்னுள் செய்ய மென் முற்று ஈண்டு நிகழ்கால முனைத்திற்று. (ஐ)

இதுவுமது.

33. கடனீர் முகந்த கமஞ்சு லெழிலி

குடமலை யாகத்துக் கொள்ளப் பிறக்கு
மிடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட.

(ப-ரை.) குடமலை - மேற்குமலை, ஆகத்து - தன் இடத்தில், கொள்ள - (நீர்த்தாரைகளைக்) கொள்ளும்படி, கடல் நீர்-கடலிலுள்ள நீரை, முகந்த - பருகிக்கொண்டதனாகிய, கமம் - நிறைந்த, சூல்-கருவினையுடைய, எழிலி - மேகங்கள், பிறக்கும்-தோன்றும், இடம் என்-காலமாகிய இடமே நாம் மீண்டும் வருதற்குரியதென்று, பேதை-பேதயாகிய, மடம் மொழி - மென்மையாகிய மொழியினையுடைய எம் தலைவியினது, எவ்வும் - துன்பம், கெட - நிங்க, ஆங்கு - நமது ஊரில், குறி செய்தேம் - குறி செய்தோம்.

(வி - ரை.) ஆதலால், 'யாகனே! விரைந்து தேரைச் செலுத்து வாயாக' என்பது இசையெச்சம். ஈண்டு இடமென்றது காலமாகிய இடத்தை. முகந்த என்னும் பெயரெச்சங் காரணப்பொருள்து. கொள்ள, கெட என்னும் வினையெச்சங்கள் ஈண்டுக் காரியப்பொருளில் வந்தனவாகவின் எதிர்கால முனைத்தின. மடமொழி - பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப்பெயர். (ஐ)

பநுவங்கண்டழிந்த தலைமகளாற்றல் வேண்டித் தோழி
தனதாற்றுமை தோன்ற உரைத்தது.

34. விரிதிரை வான் முவப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்

கருவணி காலங் குறித்தார் திருவணிந்த
வொன் னுதன் மாதர் திறத்து.

(ப-ரை.) திரு-அழகினுக்கு, அணிந்த-அழகுசெய்த, ஒன்றுதல்-
ஒளியினைக் கொண்ட நெற்றியினையுடைய, மாதர் திறத்து - எமது
தலைவியினிடத்து, பெரு விறல் - மிக்க வெற்றியையுடைய, வானம்-
மேகம், விரி திரை - மிகுந்த அலைகளையுடைய கடலிலுள்ள, வான்
அம் - மிகுதியாகிய நிரை, உவப்ப - களிக்க, பருகி - உண்டு, பெரு
ஷை - பெரிய மலையில், சேரும் - மழைநீராகச் சேர்தற்குரியதாகும்
படி, கரு அணி-கருவினால் அலங்கரிக்கப்படும், காலம்-காலமே (யாம்
ஏருதற்குரியதென்று), குறித்தார் - குறி செய்தனர்.

(வி - ரை.) 'இன்னும் வந்திலரே என் செய்வேன்' என்பது
இசையெச்சம். விரிதிரை-வினைத்தொகை; இதில் திரை என்பது
சினையாகுபெயராய்க் கடலை யுணர்த்தியது; திரை என்பது தனி
நின்று பலவிடங்களிற் கடலை யுணர்த்தவின் விரிதிரை என்பதை
வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றுரை
த்தலாகாது. திருவணிந்த - நான்கண்ணிரைகை. மாதர் திறம் - ஆழன்
ரேஞ்சு. (உச)

இதுவுமது.

35. சென்றநங்க காதலர் சேணிகந்தா ரென்றெறண்ணி
யொன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வான
ஙின்று மிரங்கு மிவட்கு.

(ப-ரை.) சென்ற - (வேந்தன் தொழின்மேற்) சென்ற, எம்
காதலர் - எம்முடைய காதற்றலைவர், சேண் இகந்தார்-மிகவும் தூரத்
திற் சென்றிருக்கின்றார், (ஆதலாற்றுன் தாம் குறித்த காலத்தில்
வந்தில்) என்ற எண்ணி - என்ற நினைந்து, ஒன்றிய நோயோடு -
மனத்திற் பொருங்திய நோயோடு, பல இடும்பை கூர - (நக்தலைவி)

பல துன்பங்கள் மிகப் பெறுதலால், இவட்கு-இங்வனங் துன்ப மிகப் பெற்ற நந்தலைவியின்பொருட்டு, எழில் வானம் - அழிய மேகங்கள், சின்றும்-வானத்தில் இருந்தும், வென்றி முரசின்-வெற்றியை யுணர்த்து முரசின் ஒவிபோல, இரங்கி-ஒவித்து, இரங்கும் - இரங்கா சின்றன.

(வி - ரை.) 'இங்வனம் மேக மிரங்குதலைக் கண்டும் மீத தலைவர் வந்தில்லோ என் செய்வோம்' என்பது இசையெச்சம். வானத்தி விருக்கு மேகமும் இரங்குவதற்குரியதாகும் நந்தலைவியின் மெல்லியற் றன்மையை யுணர்ந்தவராகும் நந்தலைவர் இன்னும் வராமைக்குக் காரணம் யாது, என்பது கருத்து. முரசு என்பது பொருளாகுபெயராய் அதன் ஒவியை யுணர்த்தியது. வென்றி முரசு - இரண்டனாருபும் பயனும் உடன்தொக்கதொகை.

(உடு)

வினைழற்றிய தலைமகன் பாகனேடு சோல்லியது.

36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஹீர்ந்தண் டளவங் தகைந்தன—சீர்த்தக்க
செல்வ மழைமதர்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு.

(ப - ரை.) ஈர்ம் தண் - மிக்க குளிர்ச்சியினையுடைய, தளவம் - மூல்லைமலர்கள், சிரல் - சிச்சிலிக்குருவியினது, வாய் - வாயைப் போன்ற, வனப்பின ஆகி - அழகையுடையவாகி, நிரல் ஒப்ப-வரிசையாக, தகைந்தன-மலர்ந்தன (ஆதலாற் பாகனே!), சீர் - சிறப்பினையுடைய, தக்க - தகுதி வாய்ந்த, செல்வம் - செல்வத்தன்மையினைக் காட்டும், மழை - குளிர்ச்சியினையுடைய, மதர் - (இளம்பருவத்தின் அறிகுறியாக) மதர்த்துள்ள, கண் - கண்ணையும், சின் மொழி - ஜிலவாகிய மொழியினையுமுடைய, பேதை ஊர் - நங்காதலியின் ஊரில், நமக்கு நல் விருந்து ஆக-நமக்கு நல்ல விருந்தாதல் வேண்டும்.

(வி-ரை.) ‘பாகனே விரைந்து தேரைச் செலுத்துக’ என்பது இசையெச்சம். பேதையூர் நல்ல விருங்கினைப்போல இன்பஞ் செய்வ தாக என்பதுமாம். ‘நிழலொப்ப’ எனவும் பாடம். (கூ)

பருவங்காட்டித் தோழி தலைமகளை வற்புறுத்தியது.

- 37.** கருங்கடன் மேய்ந்த கமஞ்சு லெழிலி
பிருங்க விருவரை யேறி யுயிர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்த
ஞருந்தொழில் வாய்த்த நமர்.

(பி-ரை.) வேந்தன் - அரசனுடைய, அரும் தொழில் - அருமை யாகிய தொழில், வாய்த்த - வாய்க்கப்பெற்றுச் (சென்ற), நமர் - நம் முடைய தலைவர், கரும் கடல் - கரிய கடலிலுள்ள நீரை, மேய்ந்த - உண்டதனுலாகிய, கமம் - நிறைந்த, குல்-கருவினையுடைய, எழிலி - மேகங்கள், இரும் கல் - பெரிய கற்களையுடைய, இருவரை - பெரிய வரையினது மேலான இடத்தில், ஏறி - ஏறி இருந்து, உயிர்க்கும் - (மழைந்தைச்) சொரிகின்ற, பெரும் பதம் - மிக்க செவ்வியினை யுடைய, காலையும் - இக்காலத்தினும், வாரார் கொல் - வாராமலிருப்ப பரோ.

(வி-ரை.) ‘வருவர், நீ கலங்கலை’ என்பது இசையெச்சம். மேய்ந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருளது. வரை என்பது சினையாகுபெயராய் மலையை யுணர்த்தவின் இருமதியாகுபெயர். காலையும் என்பதிலுள்ள உம்மை உயர்வுசிறப்போடு கூடிய எச்சப்பொருளது. வாரார்கொல் என்பதிற் கொல் வினுப்பொருளில் வந்தது. (கூ)

இதுவுமது.

- 38.** புகர்முகம் பூழி புரள் வுயர்கிலை
வெஞ்சின வேழும் பிடியோ டினைதாழுத்

தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
வொண்டொடி யூடு நிலை.

(ப-ரை.) உயர் நிலை-மலைகளிலுள்ள, வெம் சினம் - கெர்திய கோபத்தினையுடைய, வேழும்-களிற்றியானை, புகர் - புகர்நிறத்தினை யுடைய, முகம் - முகத்தில், பூழி - (மழைந்ராற்) குழந்த சேறு, புரள் - புரளாவும், பிடியோடு - பெண்யானைகளுடன், இனை தாழ் - அவைக்கூடுதல் தாழவும்(வாய்ந்த), தண்பதம்-குளிர்ச்சியாகிய செவ்வி யினையுடைய, காலையும் - இக்காலத்தினும், வாரார் கொல் - வரசம விருப்பரோ, ஒண் தொடி - ஒண்மையாகிய வளையினையுடையாய்! ஊடும் நிலை - நீ ஊடுதற்குக் காரணமாகிய நிலைமை, எவன் - யாது?

(வி-ரை.) 'வருவர், நீ ஊடுதல் வேண்டாம்' என்பது கருத்து. வாரா ரெவன்கொலோ வொண்டொடி யூடுநிலை என்பதனை வாரார் கொல் ஒண்டொடி யூடுநிலை எவன் என இயைக்க. உயர்நிலை-வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப்பெயர்; இது விரியின் உயர்ந்த நிலையினை யுடையது என்றாம். ஒண்டொடி என்பது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைப் பெயர்.

(ஞ.ச)

இதுவுமது.

39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்கதிர் நொச்சிப் பசுந்தழை சூடு
யிரும்புன மொக்கடி கொண்டார் பெருங்கவ்வை
யாகின்று நம்மு ரவர்க்கு.

(ப-ரை.) அலவன் கண் ஏய்ப்ப - நண்டுகளின் கண்ணை யொப்ப, அரும்பு ஈன்று அவிழ்ந்த - அரும்பினை ஈன்று பின் மளர்ந்த, கரும் கதிர்-கருமையாகிய கதிரினையுடைய, நொச்சிப் பசுந்தழை - நொச்சியினது பசுமையாகிய தழையை, சூடு - அணிந்து, இரும் புனம் - பெரிய புனங்களை, ஒக்க - யாவரும் ஒருமிக்க, அடி

கொண்டார் - புதிதாகத் தொடங்கினார்; (ஆகையால்), நம் ஊரவர்க்கு - நம் காதலராகியவருக்கு, பெரும் கவ்வை ஆகின்று - பெரிய அலராயிற்று.

(வி - ரை.) நொச்சிப் பசந்தழை என்றதை நொச்சித்தழை, பசந்தழை என இயைக்க. அலவன்கண், நொச்சித்தழை என்பன உறுப்புத் தற்கிழமைப் பொருளானவாகிய ஆறன் ஞானக்கள். அடு கொண்டார் என்பது ஈண்டு ஒருசொல். (ஏக)

இதுவுமது.

40. வந்தன செய்குறி வாரா ரவரென்று

நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
யிந்தின் கனிவண்ணங் கொண்ட தெழில்வான
நந்துமென் பேதை நுதல்.

(ப-ரை.) மென் பேதை - மென்மைத்தன்மையுடைய பேதை யே! அவர் செய் குறி வந்தன - அவர் செய்த குறிகள் வந்தன; வாரார் என்று-இனி அவர் வாரார்போலும் என்று, நொந்த ஒருத்திக்கு - வருந்திய ஒருத்தியாகிய உனக்கு, நோய் தீர் மருந்து-ஆகி - நோயைத் தீர்க்கு மருந்தாகி, எழில் வானம் - அழகிய மேகமானது, ஈந்தின் கனிவண்ணம் கொண்டது - ஈந்தின்கனியினது கரிய நிற த்தை அடைந்தது; நுதல் - (உனது) நெற்றி; நந்தும் - இனி ஒளி வளர்ப்பெறும்.

(வி - ரை.) ஈந்து என்பது குறுக்கல் விகாரம் பெற்ற இந்து என்றாயிற்று; இன் - சாரியை; அன்றி இனிமை என்பதுமாம். ஈந்தம்-இல்லை ஈண்டு எதிர்காலங்காட்டிற்று. பேதை-அண்மைவிளி, ஒருத்திக்கு - ஒருத்தியாகிய உனக்கு என்பது; இது முன்னிலையிற் படர்க்கை வந்தது. (செ)

கார் நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று.